

சிலுவைப்பாதை

தொடக்க செபம்

முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்!

எல்லோரும்: இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திருமகன் இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் நடந்து சென்ற சிலுவையின் பாதையில் அவரைப் பின்சென்று நடந்திட நாங்கள் வந்துள்ளோம். இறுதிவரை இயேசுவின் உண்மைச்சீடராக நாங்கள் வாழ வரமருள வேண்டுகொண்டு உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்!

சுருக்கமான மனத்துயர் செபம்:

என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.

*எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக,
இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.*

திவ்விய இயேசுவே! எங்களுக்காகவும் உத்தரிப்புநிலை ஆன்மாக்களுக்காகவும் சிலுவைப் பாதையைத் தியானிப்பவர்களுக்கு அளிக்கப்படும் பலன்களை அடைய விரும்பி, உம் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

புனித மரியாவே! வியாகுல அன்னையே! இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்து, அவருடைய பாடுகளில் பங்கேற்றது போல, நாங்களும் எங்கள் அயலார் அனுபவிக்கும் துன்பங்களில் அவர்களுடன் இருந்து துணைபுரியும் ஆற்றலைப் பெற உம் திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிலுவைப்பாதை நிலையின் தொடக்கத்தில்

இயேசு கிறிஸ்து பாடுபட்ட ---ஆம் நிலை

இயேசுவே! உமது திருச்சிலுவையை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

ஏனெனில் உமது திருச்சிலுவையால் நீர் எங்களை மீட்டருளினீர்.

சிலுவைப்பாதை நிலையின் முடிவில்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.

தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

எங்கள் மேல் இரக்கமாயிரும் இயேசுவே

எங்கள் மேல் இரக்கமாயிரும் - 2

இறந்த நம்பிக்கையாளர்கள் உமது இரக்கத்தினால் உம்மில் நிறைவாழ்வு பெறுவார்களாக! ஆமென்.

முதல் நிலை - சுய நலம்

இயேசு மரணத் தீர்ப்பிடப்படுகிறார்.

அன்பு இயேசுவே! தீர்ப்பு ஒருவரை வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே உம்முடைய தீர்ப்புகளும் வழிகளும் அமைந்திருந்தன. தவறுகளே செய்து, தவற்றிலேயே வாழ்ந்த, தடம் மாறிய பெண்ணுக்குக் கூட நீர் தீர்ப்பு அளிக்காமல் உம் இரக்கத்தால் வாழ்வு அளித்தீர். ஆனால் தவறுகளே அறியாத உம்மை, தவறுகளின் மொத்த உருவங்கள் தவறானத் தீர்ப்பிட்டதை ஏற்றுக்கொண்டீரே, ஏன் சுவாமி?

சிந்தனை:

பிறரைத் தீர்ப்பிடும் போது அவர்களை அன்பு செய்வதற்கான நேரம் நமக்குக் கிடைப்பதில்லை.- அன்னை தெரசா.

செபம்:

அன்பு இயேசுவே! நாங்கள் ஒருவருக்குத் தீர்ப்பிடத் துணியும் போது எங்களையே நாங்கள் சோதித்துப் பார்க்கவும், தவறானத் தீர்ப்பிடும் போதெல்லாம் எம்மை மன்னித்து, சுயநலமின்றி நல் வாழ்வு வாழ அருள்தாரும். ஆமென்.

இரண்டாம் தலம் - சுமை

இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.

அன்பு இயேசுவே! கானாலூர் திருமண வீட்டார், திராட்சை இரசம் தீர்ந்து கலக்கமுற்று நிற்க, “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறி அவர்களின் சுமையைப் போக்கினீர். தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவரின் சுமையை, “இவரை விட்டு வெளியே போ” என அதட்டிப் போக்கினீர். நலமின்றி வந்தோருக்கும் நலமளித்தீர். மக்களின் சுமைகளைப் போக்கிய நீர் உலக மக்கள் அனைவரின் பாவங்களின் மொத்த உருவமான சிலுவையை, உம் தோளில் ஏற்றிய போது தவிர்க்கவில்லையே , ஏன் சுவாமி?

சிந்தனை:

சுமக்கிறவனுக்குத்தான் சுமையின் பாரம் தெரியும்.

செபம்:

அவமானத்தின் சின்னமான சிலுவையைச் சுமந்த அன்பு இயேசுவே! எமது வாழ்வின் சுமைகளை அடுத்தவரில் சுமத்தி இன்பம் காணாது மற்றவர்களுக்கு சுமைதாங்கிகளாக செயல்பட எங்களை வழிநடத்தியருளும் - ஆமென்.

முன்றாம் தலம் - சோர்வு

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் குப்புற விழுகிறார்.

அன்பு இயேசுவே! தொழுநோயால் துயருற்று துன்ப வாழ்வு வாழ்ந்த ஒருவர் உம்மைக் கண்டு, “ஆண்டவரே நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று மன்றாட, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! என்று கூறி அவரைக் குணப்படுத்தினீர். குணமளிக்கும் ஆற்றல் நிறைந்த நீர் அடிகளினால் அங்கம் நொந்து, மேனியெங்கும் புண்ணாக, உடலெங்கும் இரத்தச் சேறாய், தூக்க இயலாத சிலுவையைத் தூக்கி வரும் நீர், உடல் உள்ள சோர்வால் முதல் முறை கீழே விழுந்தீரே. ஏன் சுவாமி?

சிந்தனை:

சோர்வு உன்னைச் சோர்வடையச் செய்து விடக் கூடாது. அதிலிருந்து விலகி நிற்பதோடு சோம்பலுக்குரிய காரணத்தைக் கண்டறிந்து விலக்கவும் கற்றுக் கொள்.

செபம்:

எமது பாவச்சுமைகளால் கீழே தடுக்கி விழுந்த இயேசுவே! வாழ்வில் சந்திக்கும் தோல்விகளால் தவறி விழும் எங்களின் சோர்வை நீக்கி புதுவாழ்விற்குள் எழுந்து நடக்க வரமருளும் - ஆமென்.

நான்காம் நிலை - பாசம்

இயேசுநாதர் தம் அன்னையைச் சந்திக்கிறார்.

அன்பு இயேசுவே! ஓய்வு நாளில் தொழுகைக் கூடத்தில் வலக்கை சும்பிய ஒருவரை , “உமது கையை நீட்டும்” என்று கூறி நலமாக்கினீர். ஓய்வு நாளிலும் நன்மை செய்யவே விரும்பிய நீர் பசுவின் முன் அடிபணியும் கன்றைப் போல் தாயின் முன் அடிபணிந்து நின்றீர். உம் தாயின் உள்ளம் அனலிலிட்ட புழுவாய் துடிக்க, உங்களது உள்ளங்கள் துயர வாளால் ஊடுருவ, ஒரு சந்திப்பு நிகழ்ந்ததே . ஏன் சுவாமி?

சிந்தனை:

வார்த்தைகளின் வலியை விட நல்லவனின் அமைதி இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.

செபம்:

அன்னை மரியின் அன்புச் செல்வனே! துன்பத்தினால் வாடி வருந்துவோரின் துயர் துடைக்க அருள்தாரும். ஆமென்.

ஐந்தாம் தலம் - ஈரம்

இயேசுநாதர் சிலுவையைச் சமப்பதற்கு சீமோன் உதவி செய்கின்றார்.

அன்பு இயேசுவே! நீர் கற்பித்துக் கொண்டிருந்த போது, முடக்குவாதமுற்ற ஒருவரை நீர் குணமாக்க வழி தேடி, ஓடுகளைப் பிரித்து சிலர் உம்மிடம் இறக்கினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு நீர், “நான் உமக்குச் சொல்கிறேன்: நீர் எழுந்து உம்முடையக் கட்டிலைத் தூக்கிக் கொண்டு உமது வீட்டுக்கு போ” என்றீர். நம்பிக்கை கொண்டோருக்கு இரக்கத்தினால் வாழ்வளித்த நீர் உம்மால் படைக்கப்பட்ட மனிதனே உம்மீது இரக்கம் கொண்டு உமக்கு உதவுமளவிற்கு ஒரு சூழலை உருவாக்கினீரே. ஏன் சுவாமி?

சிந்தனை:

தேவையில் உழல்வோருக்கு பயன் கருதாமல் செய்யும் உதவி இந்த உலகை விட மேலானது.

செபம்:

அன்பின் இறைவா! கண்ணால் காணும் மனிதருக்கு உதவி செய்யாமல் வாழும் போதெல்லாம் எம்மை மன்னித்து, ஈரம் கொண்ட நெஞ்சோடு வாழ வரம் தாரும். ஆமென்.

ஆறாம் தலம் - வீரம்

இயேசுநாதருடைய திருமுகத்தை வெரோணிக்கா துடைக்கிறார்.

தந்தையே இறைவா! தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் குணம் பெறாது, பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருத்தமுற்ற ஒரு பெண் உம் மேலுடையின் ஓரத்தைத் தொட , “மகளே, உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ” என்றீர். உடனே அவரது இரத்தப்போக்கு நின்று குணம் பெற்றார். நம்பினோருக்கு வாழ்வளித்த நீர் அடிகளினால் ஏற்பட்ட காயங்களிலிருந்து வரும் இரத்தப்பெருக்கு நிற்காததைக் கண்டு, ஈர நெஞ்சம் கொண்ட வெரோணிக்கா உம் முகத்தைத் துடைத்தாரே. ஏன் சுவாமி?

சிந்தனை:

கண்ணில் காணும் மனிதருக்கு உதவி செய்யும் போதெல்லாம் கண்ணால் காணாத கடவுளை அன்பு செய்கின்றோம்.

செபம்:

இரக்கம் நிறைந்த தந்தையே, அநியாயச் செயல்களால் இரத்தம் சிந்தும் ஒவ்வொரு முகத்திலும் நீரே காணப்படுகின்றீர் என்பதை உணர்ந்து பிறர் துயர் துடைக்கும் வீர நெஞ்சம் கொண்ட வெரோணிக்காவாக வாழ வரம் தாரும் இறைவா ஆமென்.

ஏழாம் தலம் - விழுதல்

இயேசுநாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.

விண்ணகத் தந்தையே! நூற்றுவர் தலைவரின் பணியாளர் ஒருவர் சாகும் தறுவாயிலிருக்க அவர் தம் பணியாளர்களையும் அனுப்பி உம்மிடம் வேண்ட, “இஸ்ரவேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை” எனக் கூறி அவருடைய நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்த நீர் அப்பணியாளரை நலமாக்கினீர். நம்பிக்கையினால் நலமளித்த நீர் சுய நலத்தின் தீர்ப்பாலும் பொறாமைக் குணத்தின் சூழ்ச்சியாலும் பதவியின் வஞ்சகத்தாலும் கரடுமுரடான கல்வாரி வழியில் இரண்டாம் முறை விழுந்தீர். ஏன் சுவாமி?

சிந்தனை:

பாவம் என்ற படுகுழியில் விழுந்த நாம் எப்போது எழுந்து நடக்கப் போகிறோம்?

செபம்:

தடுமாறி விழுந்தாலும் தலைநிமிர்ந்தெழுந்த இயேசுவே! உம்மைப் பின்பற்றும் எமது இலட்சியப் பயணத்தில் ஏற்படும் சோதனைகளில் விழுந்துவிடாது உம்மையே நோக்கித் தொடர்ந்து நடக்க எமக்கு ஆற்றல் அளித்தருளும்- ஆமென்.

எட்டாம் தலம் - சுய நலம்

இயேசுநாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

அன்பின் இறைவா! அன்பை விரும்பிய அனைவருக்கும் அருளாசி பொழிந்தீர். ஆன்மீகப் பசியைப் போக்கிய நீர் மக்களின் வயிற்றுப் பசியையும் போக்க எண்ணி, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசி கூறி பிட்டுக் கொடுக்க அனைவரும் வயிறார உண்டனர். பசித்தோரின் பசியைப் போக்கிய நீர் பசியின் கொடுமையாலும் துக்கத்தின் தாக்கத்தாலும் துயருடன் வருகிறீர். உம்மைப் பார்த்து எருசலேம் பெண்கள் கதறி அழ அவர்களிடம் நீர், “ எருசலேம் மகளிரே! நீங்கள் எனக்காக அழ வேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள் என ஆறுதல் கூறினீர். அது எப்படி சுவாமி?

சிந்தனை: துயரத்தில் இருப்போருக்கு சொல்லப்படும் நல்ல வார்த்தைகளை விட நல்ல ஆறுதல் தரும் மருந்து உலகில் எதுவுமே இல்லை.

செபம் : பெண்மையைப் போற்றி மதித்த தயாபரனே! சமூக நீதிக்காகவும் - தமது மக்களது சுதந்திரத்திற்காகவும் ஓங்கிக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் பாதுகாத்துப் பராமரித்து வழிநடத்தியருளும் - ஆமென்.

ஒன்பதாம் தலம் - சுய நலம்

இயேசு நாதர் மூன்றாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.

அன்பு இயேசுவே! நீர் எரிகோவை நெருங்கி வந்த போது பார்வையற்ற ஒருவர், “ இயேசுவே தாவிதின் மகனே எனக்கு இரங்கும்” என்று கூச்சலிட நீர் அவரை அழைத்து வருமாறு ஆணையிட்டு, “நான் உமக்கு என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்?” எனக்கேட்டு, “பார்வை பெறும், உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றீர். அவர் உடனே பார்வை பெற்றார். பாரச் சிலுவையினாலும் படைவீரர்களின் அடி உதையினாலும் தள்ளாடித் தள்ளாடி வரும் நீர் மூன்றாம் முறை தரையில் முகங்குப்புற விழுந்தீரே. ஏன் சுவாமி?

சிந்தனை:

பத்து முறை விழுந்துவிட்டேன் என்று கவலைப்படாதே. அதில் ஒன்பது முறை எழுந்து நின்று விட்டேன் என்று பெருமைப்படு.

செபம்:

இலட்சியத்தின் நாயகனே! எமது பாவங்களின் பாரத்தைத் தாங்காது நாங்கள் தடுக்கி விழும் வேளையில் கரம் பிடித்து தூக்கியெடுத்து வழிநடத்தியருளும் - ஆமென்.

பத்தாம் தலம் - சுய நலம்

இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.

அன்பு இயேசுவே! கலிலேய சமாரியப் பகுதியில் பத்து தொழுநோயாளர்கள் உம்மிடம் வந்து, “ஐயா இயேசுவே! எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் கத்த நீரும் அவர்களின் நோயை நீக்கினீர். பத்து நபர்களில் ஒருவர் மட்டும் உம் காலில் விழுந்து நன்றி செலுத்த, “மற்ற ஒன்பது பேர் எங்கே?” என்று நீர் கேட்டு விட்டு, “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றீர். அவரும் நலமோடு திரும்பிச் சென்றார். இன்றோ, உமது தூய வழி நிறைவு பெற துயர வழியை படைவீரர்கள் ஆரம்பித்தார்கள். உம்மிடம் இருந்து அனைத்தையும் பெற்ற அவர்கள் உமது ஆடையையும் களைய அதையும் இழந்து நின்றீரே. ஏன் சுவாமி?

சிந்தனை:

அவமானங்களும் அவ்வப்போது தேவைதான், இல்லையென்றால் மானம் என்ற ஒன்றை மனிதன் மறந்தாலும் மறந்துவிடுவான்.

செபம்:

ஆடைகளைக் களைந்த வேளையிலும் இலட்சிய வாழ்வில் அவமானப்படாத இயேசுவே! எமது வாழ்வில் வேதனைகள் ஏற்பட்டாலும் துணிவோடு இலட்சியப் பாதையில் பயணிக்க வரம் தாரும் இறைவா. ஆமென்

பதினொன்றாம் தலம் - சுய நலம்

இயேசு நாதரைச் சிலுவையில் அறைகிறார்கள்.

நீதியுள்ள தந்தையே! நீர் உமது சீடர்களுடன் படகில் சென்ற போது ஏற்பட்ட திகிலினால் உம் சீடர்கள் உம்மை வந்து எழுப்ப நீர் எழுந்து காற்றையும் கடலின் கொந்தளிப்பையும் கடிந்து கொண்டீர். உடனே அவை ஓய்ந்தன. அமைதி உண்டாயிற்று. உம்மை நிர்வாணமாக்கியவர்கள் உம்முடைய உடையை நிவாரணமாக எடுத்துக் கொண்டு உம்மைச் சிலுவையில் அறைய ஆரம்பித்தார்கள். காற்றையும் கடலையும் கட்டுப்படுத்திய நீர் இக்கயவர்களுக்குக் கால்களையும் கைகளையும் காட்டிக் கட்டுப்பட்டுக் கிடக்கின்றீரே. ஏன் சுவாமி?

சிந்தனை:

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.

செபம்:

அன்பு இயேசுவே எனக்காகவே நீர் காயப்பட்டீர்; அடித்து நொறுக்கப்பட்டீர். உமது காயங்களால் தழும்புகளால் நாங்கள் சுகம் பெற்றுக் கொண்டோம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டு செயல்பட அருள் தாரும். ஆமென்.

பன்னிரண்டாம் தலம் - சுய நலம்

இயேசு நாதர் சிலுவையில் உயிர்விடுகிறார்.

புண்ணிய சீலரின் புனித பயணத்தின் உச்சக்கட்ட நிகழ்வு இது! தம் உயிர் போகக் காரணமாக இருப்போருக்காக புதுமையாய் தம் தந்தையிடம் இயேசு, “தந்தையே இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று வேண்டுகிறார். உடன் அறையப்பட்ட உள்ளம் திருந்திய கள்வருக்கு உயிர்விடப் போகும் நேரத்திலும், “ நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்” என வாழ்வளிக்கிறார். அனைத்தையும் அறிந்த தம் தாயை இயேசு, “அம்மா இவரே உம் மகன்” எனக் காட்டி விட்டு தன் சீடர் யோவானிடம் “இவரே உம் தாய்” என ஒப்படைக்கிறார். தம் தந்தையிடம் முதன்முறையாக , “ஏலி ஏலி லெமா சபக்தானி” அதாவது, “என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று வருந்துகிறார். இறுதி மூச்சை நெருங்கிக் கொண்டிருக்கும் இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்கிறார். மனுக்குலத்தின் மீட்புப் பணியை தம்மிடம் ஒப்படைத்த தம் தந்தையிடம் இயேசு, “தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” எனக்கூறி உயிர் துறக்கிறார். இறந்து போனவர்களுக்கு உயிர் கொடுத்த நீர் உயிர் விட்டது ஏன் சுவாமி?

சிந்தனை: துன்புறுவோருடன் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதை விட வேறென்ன சிறந்த பகிர்வு இருக்கப் போகிறது?

செபம்:

அன்புக்கும் நீதிக்கும் பிறப்பிடமான இயேசுவே! உமது சிலுவைச் சாவின் மூலம் துன்புறும் அனைத்து மக்களுடனும் அவர்கள் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள வரம் தாரும் - ஆமென்

பதிமுன்றாம் தலம் - சுய நலம்

இறந்த இயேசுவை அவர் தாயார் மடியில் வளர்த்துகிறார்கள்.

மாண்புமிகு இறைவா! நீர் மலையிலிருந்து இறங்கிய போது, “போதகரே! என் மகன் மீது அருள் கூர வேண்டும்; அவர் எனக்கு ஒரே மகன்; ஓர் தீய ஆவி அவனைப் பிடித்துக் கொல்கிறது. அவனை விட்டு எளிதாகப் போவதில்லை” என மன்றாட நீர் அத்தீய ஆவியை அதட்டி சிறுவனின் பிணி தீர்த்து அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தீர். தீய ஆவியை விரட்டிய நீர் உம் ஆவியை விட்டது ஏன் சுவாமி?

சிந்தனை: அன்னை ஓர் ஆலயம். ஆலயத்திலேயே இறுதித் துயில் கொள்கிறார் இயேசு.

செபம்: அன்பு தந்தையே! அநீதியையும் துன்பத்தையும் எதிர்கொள்ள துணிவும் மனத்தையிரியமும் அவசியம் என்பதனைப் புரிந்து கொண்டு வாழ வரம் தாரும் ஆமென்.

பதினான்காம் தலம் - நிறைவு

இயேசு நாதரைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.

என் அரசே இறைவா! யூதேயாவில் இலாசர் இறந்து நான்கு நாட்கள் ஆன பின் அங்கு சென்ற நீர் கண்ணீர் விட்டு அழுதீர். “ இலாசரே வெளியே வா” என்று உரத்தக் குரலில் கூப்பிட, இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். “கட்டுக்களை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்” என்றீர். ஆனால் வெள்ளைப்போளம், சந்தனத் தூள் மற்றும் நறுமணப்பொருட்களுடன் உம்மைக் கட்டி யூத அடக்க முறைப்படி அடக்கம் செய்தார்கள். இதைத் தடுக்கவில்லையே. ஏன் சுவாமி?

சிந்தனை: எத்தனை இடர்கள் வந்தாலும் நிலையான நிறைவாழ்வை நோக்கி பயணிப்போம்.

செபம்: பரலோக பிதாவே! நிலையற்ற இவ்வுலக வாழ்வின் அழிவை சிந்திக்கத் தவறும் எங்களை மன்னித்து நற்செய்தி கூறும் செய்திக்கு நாங்கள் கவனமாகக் காதுகொடுத்து வரவிருக்கும் அழிவிலிருந்து எம்மைப் பாதுகாத்திட அருள்புரியும் - ஆமென்.

எழுத்து : திருமதி. ஜோஸ்பின் அனிதா ஜெயராஜ், பாலூர்சத்திரம்.